

خطبة الجمعة بتاريخ ٢٠٢١/٤/٢ الموافق ٢٠ شعبان ١٤٤٢ هـ

وَجُوبُ الزَّكَاةِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ سُبْحَانَهُ وَتَعَالَى وَدَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الزَّكَاةَ مَطَهْرَةً لِلنُّفُوسِ وَتَزَكِيَّةً لَهَا وَأَمَرَ عِبَادَهُ بِإِيْتَائِهَا رَحْمَةً بِهِمْ وَأَثْنَى عَلَى مُؤْتِيهَا وَوَعَدَهُ بِالثَّوَابِ الْعَظِيمِ وَتَوَعَّدَ مَانِعَهَا بِالْعَذَابِ الشَّدِيدِ حَيْثُ يُحْمَى عَلَى مَا كُنْتُمْ مِنْ ذَهَبٍ وَفِضَّةٍ وَلَمْ يُخْرِجُوا زَكَاتَهُ فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ فَلَيْسَ ذَاتٌ كَذَاتِهِ وَلَا صِفَاتٌ كَصِفَاتِهِ وَلَا أَفْعَالٌ كَفِعْلِهِ سُبْحَانَهُ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ صَلَاةً تَقْضِي بِهَا حَاجَاتِنَا، وَتَفْرِجُ بِهَا كُرْبَاتِنَا، وَتَكْفِينَا بِهَا شَرَّ مَا أَهَمَّنَا وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَى ءَالِهِ سَلَامًا كَثِيرًا.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ الْقَائِلِ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿وَالَّذِينَ يَكْتُمُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يَنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ﴾ (٣٤) يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كُنْتُمْ لِأَنْفُسِكُمْ فَذَوَقُوا مَا كُنْتُمْ تَكْتُمُونَ ﴿٣٥﴾.

Esclaves de Dieu, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu العليّ القدير *Al-^Aliyy Al-Qadir*, Lui Qui dit dans un verset explicite de Son Livre ce qui signifie : « **Ceux qui thésaurisent l'or et l'argent et ne les dépensent pas dans la voie que Dieu agrée, annonce-leur un châtiment douloureux ; le jour où ils seront brûlés en enfer et où leurs fronts, ainsi que leurs côtés et leurs dos en seront**

^١ سورة التوبة/٣٤-٣٥.

brûlés, voici ce que vous mettiez de côté pour vous-mêmes, goûtez à ce que vous amassiez ! »

إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا
وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا. وَمِمَّا فَرَضَ اللَّهُ تَعَالَى الزَّكَاةَ وَكَانَ وَجُوبُهَا فِي السَّنَةِ الثَّانِيَةِ مِنَ
الهِجْرَةِ.

فَالزَّكَاةُ إِخْوَةَ الْإِيمَانِ مِنْ أَعْظَمِ أُمُورِ الْإِسْلَامِ كَمَا رَوَى الْبُخَارِيُّ وَمُسْلِمٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ
الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ اهـ.

Mes frères de foi, Dieu a ordonné des choses, ne manquez pas de les accomplir. Il a fixé des limites, ne les dépassez pas. Il a interdit d'autres choses, ne les commettez pas. Parmi ce que Dieu nous a ordonné d'accomplir, il y a la *zakat*. Son obligation a été instaurée la deuxième année de l'Hégire. La *zakat*, chers frères de foi, compte au nombre des sujets les plus importants de l'Islam, comme l'ont rapporté *Al-Boukhariyy* et *Mousslim* d'après le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ce qui signifie : « *L'Islam est fondé sur cinq principaux devoirs : le témoignage qu'il n'est de dieu que Dieu et que Mouhammad est le Messager de Dieu, l'accomplissement de la prière, l'acquiescement de la zakat, le pèlerinage à la Maison Sacrée et le Jeûne de رمضان Ramadan.* »

أَخِي الْمُسْلِمَ هَلْ أَنْتَ مِمَّنْ تَحِبُّ عَلَيْهِمُ الزَّكَاةُ ؟
إِنْ كُنْتَ كَذَلِكَ فَهَلْ تَعَلَّمْتَ فِيمَ تَحِبُّ الزَّكَاةُ وَكَيْمِ الْوَاجِبِ إِخْرَاجُهُ فِي زَكَاةِ مَالِكَ وَلِمَنْ يَحِبُّ
إِعْطَاءُ الزَّكَاةِ وَمَتَى ؟ إِخْوَةَ الْإِيمَانِ الْمُكَلَّفُ الَّذِي يَمْلِكُ شَيْئًا مِمَّا تَحِبُّ فِيهِ الزَّكَاةُ عَلَيْهِ أَنْ
يَتَعَلَّمَ التَّفَاصِيلَ الْمُتَعَلِّقَةَ بِهَا لِیُؤَدِّيَ حَقَّهَا عَلَى الْوَجْهِ الشَّرْعِيِّ الصَّحِيحِ.

Mon frère en Islam, fais-tu partie de ceux pour qui la *zakat* est un devoir ? Si c'est le cas, as-tu appris sur quoi tu dois payer la *zakat* et combien tu dois payer ? À qui tu dois la donner et quand la donner ? Chers frères de foi, la personne responsable qui possède quelque chose sur lequel la *zakat* est obligatoire doit apprendre les détails qui s'y rapportent pour s'acquiescer de cette obligation de la manière convenable selon la Voie révélée.

فِيمَ تَجِبُ الزَّكَاةُ إِخْوَةَ الْإِيمَانِ؟ الزَّكَاةُ تَجِبُ فِي الْإِبِلِ وَالْبَقَرِ وَالغَنَمِ، فَإِنْ كُنْتَ تَمْلِكُ
إِبِلًا أَوْ بَقَرًا أَوْ غَنَمًا وَجَبَ عَلَيْكَ أَنْ تَسْأَلَ أَهْلَ الْعِلْمِ إِنْ كَانَتِ الزَّكَاةُ وَاجِبَةً عَلَيْكَ فِيمَا
تَمْلِكُ وَكَمْ تُخْرِجُ عَنْهَا زَكَاةً.

Sur quoi la zakat est-elle un devoir, chers frères de foi ? La zakat est un devoir sur les chameaux, les bovins, les chèvres et les moutons. Par conséquent, si tu possèdes des chameaux, des bovins, des chèvres ou des moutons, alors tu dois demander aux gens de science si la zakat est un devoir pour toi, sur ce que tu possèdes, et combien tu dois donner au titre de la zakat.

تَجِبُ الزَّكَاةُ فِي التَّمْرِ وَالزَّبِيبِ وَالزُّرُوعِ الَّتِي يَتَّخِذُهَا النَّاسُ قُوتًا فِي أَيَّامِ الرَّخَاءِ لَا
الْمَجَاعَةَ كَالْقَمْحِ وَالشَّعِيرِ وَالْحَمِصِ وَالْفُولِ وَالذَّرَّةَ، فَإِنْ كُنْتَ صَاحِبَ بُسْتَانٍ فِيهِ نَخْلٌ أَوْ
شَجَرٌ عِنَبٍ وَجَبَ عَلَيْكَ أَنْ تَسْأَلَ أَهْلَ الْعِلْمِ إِنْ كَانَتِ الزَّكَاةُ وَاجِبَةً عَلَيْكَ فِي ثَمَرِ بُسْتَانِكَ
وَكَمْ تُخْرِجُ مِنْهَا زَكَاةً،

La zakat est également un devoir sur les dattes, les raisins secs et les récoltes que les gens prennent comme nourriture de base, quand ils ont le choix et non pas en période de famine, comme le blé, l'orge, les pois chiches, les fèves et le maïs. Si tu possèdes des vergers dans lesquels il y a des dattiers ou des vignes, alors tu dois demander aux gens de science si la zakat est un devoir pour toi sur les fruits de ton verger et combien tu dois en donner au titre de la zakat.

وَإِنْ كُنْتَ صَاحِبَ مَزْرَعَةٍ تَزْرَعُ فِيهَا الزُّرُوعَ الْمُقْتَاتَةَ كَالْقَمْحِ وَالشَّعِيرِ وَالْفُولِ وَالْحَمِصِ
وَالْعَدَسِ وَنَحْوِهَا وَجَبَ عَلَيْكَ أَنْ تَسْأَلَ أَهْلَ الْعِلْمِ إِنْ كَانَتِ الزَّكَاةُ وَاجِبَةً عَلَيْكَ فِي زَرْعِكَ
وَكَمْ تُخْرِجُ مِنْهَا زَكَاةً.

Si tu possèdes des champs dans lesquels tu cultives ce que les gens prennent comme nourriture de base en période de choix, comme le blé, l'orge, les pois chiches, les fèves, les lentilles et ce qui est de cet ordre, alors tu devras demander aux gens de science si la zakat est un devoir pour toi sur tes récoltes et combien tu dois en donner au titre de la zakat.

وَتَجِبُ الزَّكَاةُ فِي الدَّهَبِ وَالْفِضَّةِ سِوَاءَ حَصَلَهُمَا الشَّخْصُ بِشِرَاءٍ أَوْ هِبَةٍ أَوْ
بِاسْتِخْرَاجِهِمَا مِنَ الْمَكَانِ الَّذِي خَلَقَهُمَا اللَّهُ فِيهِ بَعْدَ التَّنْقِيَةِ مِنَ التُّرَابِ أَوْ وَجَدَهُمَا مَدْفُونَيْنِ
مِنْ أَيَّامِ الْجَاهِلِيَّةِ فِي أَرْضٍ مَشَاعٍ، فَإِنْ كُنْتَ مَالِكًا لِشَيْءٍ مِنْ ذَلِكَ وَجَبَ عَلَيْكَ سُؤَالُ أَهْلِ

الْعِلْمِ إِنْ كَانَتْ الزَّكَاةُ وَاجِبَةً عَلَيْكَ فِي الْقَدْرِ الَّذِي مَلَكَتُهُ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ وَكَمْ تُخْرِجُ مِنْهُ زَكَاةً.

La *zakaat* est également obligatoire sur l'or et l'argent métal, que la personne les ait obtenus en les achetant, ou bien reçus en dons, ou extraits de l'endroit dans lequel Dieu les a créés, après les avoir nettoyés de la terre, ou encore trouvés enfouis depuis l'époque de la *jahiliyyah* dans une terre commune à l'ensemble des gens. Si tu possèdes quelque chose de ce genre, tu devras demander aux gens de science si la *zakaat* est obligatoire pour toi sur la part d'or et d'argent que tu possèdes, et combien, le cas échéant, et combien tu devras verser au titre de la *zakaat*.

وَتَجِبُ الزَّكَاةُ أَيْضًا فِي أَمْوَالِ التِّجَارَةِ الَّتِي تُقَلَّبُ بِغَرَضِ الرَّبْحِ كَالثِّيَابِ وَالذَّجَاجِ وَالْحَدِيدِ وَغَيْرِهَا لِمَنْ يَتَجَرَّبُ بِهَا، فَإِنْ كُنْتَ تَاجِرًا وَجَبَ عَلَيْكَ أَنْ تَسْأَلَ أَهْلَ الْعِلْمِ إِنْ كَانَتْ الزَّكَاةُ وَاجِبَةً عَلَيْكَ فِي مَالِ تِجَارَتِكَ وَكَمْ تُخْرِجُ مِنْهُ زَكَاةً. فَهَذَا بِإِخْتِصَارٍ مَا تَجِبُ فِيهِ الزَّكَاةُ.

La *zakaat* est également obligatoire sur les biens commerciaux, c'est-à-dire les biens qu'on achète et qu'on vend dans le but de faire des bénéfices, comme par exemple les vêtements, les poulets, le fer ou autres, pour celui qui en fait le commerce. Si tu es un commerçant, tu devras demander aux gens de science si la *zakaat* est un devoir pour toi ou pas, concernant les biens de ton commerce et combien tu dois en donner au titre de *zakaat*.

وَلَا نَنْسَى زَكَاةَ الْفِطْرِ فَإِنَّهَا تَجِبُ عَلَى مَنْ أَدْرَكَ آخِرَ جُزْءٍ مِنْ رَمَضَانَ وَأَوَّلَ جُزْءٍ مِنْ شَوَّالٍ وَذَلِكَ بِإِدْرَاكِ غُرُوبِ شَمْسِ آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَتَجِبُ عَلَى كُلِّ مُسْلِمٍ وَعَلَى مَنْ عَلَيْهِ نَفَقَتُهُمْ إِذَا كَانُوا مُسْلِمِينَ.

Voici en résumé les biens sur lesquels la *zakaat* est un devoir. Nous n'oublions pas bien sûr la *zakaat* de la fin du jeûne, parce qu'elle est un devoir pour celui qui a vécu une partie de *Ramadan* رمضان et une partie de *Chawwal* شَوَّال, c'est-à-dire qui était vivant pendant *Ramadan* رمضان et toujours vivant après le coucher du soleil du dernier jour de *Ramadan* رمضان. La *zakaat* de la fin du jeûne est alors un devoir sur tout musulman, sur lui-même et sur tous ceux qui sont à sa charge s'ils sont musulmans.

إِخْوَةَ الْإِيمَانِ كَثِيرٌ مِنَ النَّاسِ لَا يُخْرِجُونَ الزَّكَاةَ أَوْ يُخْرِجُونَ دُونَ الْقَدْرِ الْوَاجِبِ أَوْ يُخْرِجُونَهَا لِمَنْ لَا يَسْتَحِقُّهَا. فَالْمُكَلَّفُ الَّذِي يَمْلِكُ شَيْئًا مِمَّا تَجِبُ فِيهِ الزَّكَاةُ يَجِبُ عَلَيْهِ أَنْ

يَتَعَلَّمُ التَّفَاصِيلَ الْمُتَعَلِّقَةَ بِهَا. فَمَنْ فَاتَهُ شَيْءٌ مِنْ تَعَلُّمِ أُمُورِ الزَّكَاةِ الْوَاجِبَةِ عَلَيْهِ أَوْ قَصَرَ فِي
إِيْتَاءِ الزَّكَاةِ الْوَاجِبَةِ عَلَيْهِ فَلْيَتَدَارَكْ نَفْسَهُ قَبْلَ الْفَوَاتِ

Mes frères de foi, beaucoup de gens ne versent pas la *zakat*, ou bien en versent une partie mais moins que la part obligatoire, ou bien la donnent à des gens qui n'y ont pas droit. Celui qui est *moukallaf* –responsable– et qui possède un bien sur lequel la *zakat* est obligatoire doit apprendre les détails qui s'y rapportent. Celui qui fait preuve de manquement en cela, c'est-à-dire qu'il n'a pas appris les sujets de la *zakat* qui lui sont obligatoires d'apprendre et a failli à s'acquitter de la *zakat* qui lui est obligatoire de verser, alors qu'il se rattrape avant qu'il ne soit trop tard.

فَإِنَّ مَنَعَ الزَّكَاةَ مِنَ الْكِبَائِرِ وَكَذَا تَأْخِيرُ دَفْعِهَا عَنْ وَقْتِهَا مِنْ غَيْرِ عُدْرٍ كَمَا قَالَ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ اللَّهُ آكِلَ الرِّبَا وَمُؤَكَّلَهُ وَمَانِعَ الزَّكَاةِ اهـ رَوَاهُ ابْنُ حِبَّانَ.

Car s'abstenir de payer la *zakat* compte au nombre des grands péchés, retarder son versement par rapport à son temps sans excuse est également un grand péché comme l'a dit le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* dans un *hadith* rapporté par *Ibnou Hibban* qui signifie : « **Allah a maudit ceux qui consomment le *riba*, ceux qui le donnent à consommer et ceux qui s'abstiennent de payer la *zakat*.** »

إِخْوَةَ الْإِيمَانِ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مِثْلَ لَهُ مَالَهُ يَوْمَ الْقِيَامَةِ تُعْبَانًا ضَخْمًا
يُطَوِّقُهُ يُقَالُ لَهُ الشُّجَاعُ الْأَفْرَعُ يَقُولُ لَهُ أَنَا مَالِكٌ أَنَا كَنْزُكَ.

Chers frères de foi, celui à qui Dieu a accordé des biens et qui ne s'acquitte pas de sa *zakat*, son bien au Jour du jugement lui sera présenté sous forme d'un serpent, énorme, qui l'étouffera et lui dira : « *C'est moi ton bien, c'est moi ton trésor !* »

إِخْوَةَ الْإِيمَانِ فِي يَوْمِ الْقِيَامَةِ سَيَجْعَلُ اللَّهُ مَا بَجَلَ بِهِ مَانِعُو الزَّكَاةِ طَوْقًا فِي أَعْنَاقِهِمْ قَالَ
اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخُلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ
هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخَلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ خَبِيرٌ﴾^١

Chers frères de foi, au Jour du jugement, Dieu fait que ceux qui ont fait preuve d'avarice et se sont abstenus de payer la *zakat* porteront un collier qui enserrera leur cou. Dieu dit

^١ ءال عمران/١٨٠.

ce qui signifie : « **Que ceux qui ont été avares des biens que Dieu leur a accordés ne pensent pas que ce sera un bien pour eux ; en réalité, ce sera un mal pour eux. Leurs biens les étoufferont au Jour du jugement. À Dieu revient la possession des cieux et de la terre et Dieu sait tout de ce que vous faites.** »

فَحَذَارِ يَا أَخِي الْمُسْلِمَ أَنْ تَكُونَ مِنْ هَؤُلَاءِ وَكُنْ مِنَ الَّذِينَ قَالَ اللَّهُ فِيهِمْ ﴿رَجَالٌ لَا تُلْهِهِمْ
تِجْرَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ
وَالْأَبْصَارُ﴾^١

Alors prends garde, mon frère musulman, d'être de ce genre-là. Sois plutôt au nombre de ceux à propos desquels Dieu dit ce qui signifie : « **Des hommes qu'aucun commerce ni aucune vente ne détournent de l'évocation de Dieu, de l'accomplissement de la prière ou de l'acquittement de la *zakaat*. Ils craignent un jour dans lequel les cœurs et les regards seront animés de crainte.** »

فَاتَّقُوا اللَّهَ عِبَادَ اللَّهِ وَأَدُّوا مَا فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ قَبْلَ الْفَوَاتِ قَبْلَ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا
يَنْفَعُ فِيهِ مَالٌ أَوْ بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ﴿وَأَنْفِقُوا مِنْ مَّا رَزَقْنَاكُمْ مِّن قَبْلِ أَنْ
يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ
الصَّالِحِينَ﴾^٢ وَلَنْ يُؤَخَّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجْلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿١٠﴾ وَاللَّهُ أَسْأَلُ
أَنْ يُوقِنَا لِمَا يُحِبُّ وَيَرْضَىٰ إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَبِعِبَادِهِ لَطِيفٌ حَبِيرٌ.

Craignez Dieu, ô vous, esclaves de Dieu, donnez ce que Dieu vous a ordonné de donner avant qu'il ne soit trop tard. Avant que ne vienne un Jour où ni les biens ni les enfants ne seront d'aucune utilité sauf pour ceux qui viendront avec un cœur sauf de toute mécréance. Dans sourate *Al-Mounafiqoun* ce qui signifie : « **Et donnez de la subsistance que Dieu vous a accordée avant que ne vienne à l'un d'entre vous la mort et qu'il ne dise : « Seigneur, si tu me donnais encore un court répit, je donnerais de la *zakaat* et je serais au nombre des vertueux. » Mais Dieu ne retarde le terme de personne lorsque son terme est venu. Dieu sait absolument tout de ce que vous faites.** »

Je demande à Dieu qu'Il nous accorde la force d'accomplir ce qu'Il agrée, certes Il est sur toute chose tout puissant et Il est miséricordieux envers Ses esclaves et sait toute chose

^١ النور/٣٧.

^٢ المنافقون/١٠-١١.

les concernant. Ayant tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ
أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا
مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ
وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَّةِ
الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي
أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ. وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ
بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦} أَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ
كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ
سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. يَقُولُ
اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾ يَوْمَ تَرَوُنَّهَا
تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ
بِسُكَرَىٰ وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾﴾^٢. أَللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرْ
اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ،
اللَّهُمَّ وَفَّقْنَا أَنْ نَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَوْرِعْنَا أَنْ نَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيْنَا وَعَلَى وَالِدَيْنَا،
اللَّهُمَّ اجْعَلْنَا مِنَ الَّذِينَ يُؤَدُّونَ زَكَاتَهُمْ عَلَىٰ مَا أَمَرْتَ. اللَّهُمَّ أَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَأَلْفَ بَيْنِ قُلُوبِنَا.

¹ سورة الأحزاب/ آية ٥٦.

^٢ سورة الحج/ آية ٢-١.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا
نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ
يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبُتْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا يَعْفِرْ لَكُمْ
وَاتَّقُوا يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.